



ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து சேவைகளில்
பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் செய்யப்படும் மாற்றங்கள்

ப்ராம்ப்ட்டன், ON (பிப்ரவரி 22, 2022) – நமது பேருந்து போக்குவரத்து சேவையானது மக்களை நகரம் முழுவதுமாக தொடர்ந்து திறம்பட கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக, பிப்ரவரி 28 திங்கட்கிழமை முதல் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்து அமைப்பு, சில சேவை மாற்றங்களைச் செய்யவிருக்கிறது.

பின்வரும் வழித்தடங்கள் மீண்டும் சேவைக்கு வருகின்றன மற்றும், திருத்தப்பட்ட சேவை அளவுகளில் இயங்கும்:

- 12 க்ரெனொபிள்
- 13 அவொண்டேல்
- 16 சவுத் கேட்
- 17 ஹெளவ்டென்
- 19 ஃபெர்ன்ஃபாரஸ்ட்
- 25 ஈடென்ப்ரூக்
- 28 வான்லெஸ்
- 40 சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல்
- 55 எல்பெர்ன் மார்க்கெல்
- 81 மேஃபீல்ட் வெஸ்ட்

பின்வரும் வழித்தடங்கள் அவற்றின் முழு சேவை அளவுகளில் மீண்டும் இயங்கும்:

- 505 ஸூம் பொவையர்ட்
- 511C ஸூம் ஸ்டீலெஸ்
- 2 மெயின்
- 3 மெக்லாலின்
- 4 சிங்க்வாகவ்ஸி
- 15 ப்ரமீலியா

- 18 டிக்ஸீ
- 199 UTM எக்ஸ்ப்ரஸ்

குறிப்பு: மேற்கண்ட மாற்றங்கள் 2022 ஜனவரி மாத ஆரம்ப நாட்களில் அமலில் இருந்த கால அட்டவணையின் அளவுகளுக்கு சேவைகளை மீண்டும் கொண்டுவரும்.

பின்வரும் வழித்தடங்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படும் (வாரநாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் உள்பட):

- 501A/ 501C ஸூம் க்வீன்
- 561 ஸூம் க்வீன் வெஸ்ட்
- 18B டிக்ஸீ (18 டிக்ஸீ இன்னமும் இயங்கிவருகிறது)
- 21 ஹார்ட் லேக்
- 36 கார்டன் ப்ரூக் (பள்ளிகளுக்கான கூடுதல் ஒட்டங்கள் மட்டும் இயங்கும்)
- 58 ஃபினான்சியல் ட்ரைவ்
- 65 ஸீனியர்ஸ் ஷாப்பர்
- 92 ப்ரமீலியா GO
- 104 சிங்க்வாகவ்ஸி எக்ஸ்ப்ரஸ்
- 185 டிக்ஸீ எக்ஸ்ப்ரஸ்

கால அட்டவணை மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் பற்றிய முழு பட்டியலுக்கு, [இங்கு க்ளிக் செய்யவும்](#).

உங்கள் அடுத்த பிரயாணத்தை திட்டமிட, ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்துக்கான தொடர்பு மையத்தை 905.874.2999 இல் அழைக்கவும்

கிடைக்கவிருக்கும் பேருந்துகள், மற்றும் பயணியர் எண்ணிக்கை ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் மற்றும் கூடிய விரைவில், ப்ராம்ப்ட்டன் பேருந்து சேவை மேற்கொண்டு தனது சேவைகளை மீண்டும் இயக்கும்.

கீழ்க்கண்ட செயல்களின் மூலம் பயணியர் தம்மைப் பாதுகாப்பதுடன் மற்றவர்களையும் காக்க நினைவூட்டப்படுகிறார்கள்:



- வாய், தாடை மற்றும் மூக்கை மறைத்தபடி எல்லாவேளைகளிலும் முக கவசம் அணிதல்.
- கையில் வைத்திருக்கும் சானிட்டைஸரை எடுத்துச் செல்லுதல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல்.
- கூடியமட்டில் உடல்ரீதியான சமூக விலகலை பழக்கப்படுத்தல்

நமது பயணிகளின் ஆரோக்கியமும் பாதுகாப்பும்தான் உயர்வான முன்னுரிமையாகும். ஆபத்துக்களை தொடர்ந்து காண்காணிப்பதற்காக பீல் பொது சுகாதார அமைப்பு, ஒன்ட்டாரியோ அரசாங்கம் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரகால மேலாண்மை அலுவலகம் ஆகியவற்றில் இருப்பவர்களுடன் ப்ராம்ப்ட்டன் நகரம் நெருங்கிப் பணியாற்றி வருகிறது.

வழக்கமான புது தகவல்களுக்கு

வருகைபுரியவும்: www.brampton.ca/COVID19 மற்றும் www.bramptontransit.com அல்லது சேவை புது தகவல்களுக்கு [@bramptontransit](https://twitter.com/bramptontransit) ஐ ட்விட்டரில் பின்பற்றவும். கேள்விகள் இருப்பின் ப்ராம்ப்ட்டன் பேருந்து போக்குவரத்துக்கான தொடர்பு மையத்தை 905.874.2999 இல் தொடர்பு கொள்ளவும்.

-30-

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார

ஊடகம்

multiculturalmedia@brampton.ca